

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (வரை), தருமபுரி

சுற்றறிக்கை எண்.93/2019

ந.க.எண்.888/98(வளர்ச்சி)

நாள். 05.11.2019

சுற்றறிக்கை

பொருள் : தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி - தலைமையகம்
உள்பட 43 கிளைகளிலும் கடன் பெற்ற பயனாளிகள்/
கடன்தாரர்களுக்கு கடன் விவரங்கள் குறித்த அறிவிப்பு
வழங்கி ஒப்புதல் பெற்று வைக்க வேண்டியது - நடைமுறைப்படுத்த
தெரிவித்தல் - தொடர்பாக.

பார்வை : கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலக கடிதம் எண்.
ந.க.68080/2019/மவகொ1 நாள்.31.10.2019.

மத்திய கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்களில் முறைகேடுகளை தவிர்க்க, கடன் வழங்கியவுடன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பார்வையில் கண்டுள்ள பதிவாளர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கிளைகளிலும், தனிநபர் கடன்கள் வழங்கப்படும் பொழுது பின்வரும் நடைமுறைகளை, தவறாது கடைபிடித்து, கடன் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை முழுமையாக தவிர்க்கும் விதத்தில் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

- i. 01.11.2019 முதல் வங்கியின் அனைத்து கிளைகளின் மூலம் கடன் பெற்ற ஒவ்வொரு கடன்தாரருக்கும், கடன் பெற்ற 15 நாட்களுக்குள் (பயிர்க் கடன் தவிர), அவர்கள் பெற்ற கடன் தொகை, திருப்பி செலுத்த வேண்டிய தேதி போன்றவற்றை கடன் பெற்றதை தெரிவிக்கும் அறிவிப்பாக (Loan Intimation Notice), பதிவஞ்சலில் (ஒப்புக்கை அட்டையுடன்) அனைத்து கிளைகளும் அனுப்ப வேண்டும். (மாதிரி அறிவிப்பு நகல். இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது). இதற்கென, பதிவஞ்சலில் அனுப்பியதற்கான இரசீது மற்றும் ஒப்புக்கை அட்டையை தனியே ஒரு பதிவேட்டில் ஒட்டி அனைத்து கிளைகளிலும் பேணப்பட வேண்டும்.
- ii. கடன்தாரர் குறிப்பிட்ட முகவரியில் இல்லையென திரும்பி வரப்பெற்ற பதிவஞ்சல்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தி உரிய தொடர் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
- iii. நபர் பிணையத்தின் பேரில் வழங்கப்படும் கடன்களுக்கு ஒரே குடும்ப அட்டையில் உள்ள ஒரே குடும்பத்தைச் சார்ந்த அனைத்து நபர்களுக்கும் கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
- iv. கடன்தாரர் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து கடன் வழங்கிட வேண்டும். (உ.ம்) சிறுவணிகர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.50000/- ஆக இருப்பினும் வியாபார அளவு பொறுத்தே அதிகபட்ச கடன் தொகை வழங்கப்பட வேண்டும்.

- v. கடன்தாரருடைய ஆதார் அட்டை நகல் மற்றும் இருப்பிடச் சான்று நகலினை அசல் (Original) ஆவணங்களுடன் சரிபார்த்து கிளை மேலாளர் சரிபார்ப்பு சான்றொப்பம் செய்து கடன் கோப்பில் வைக்க வேண்டும். மேலும் கடன்தாரரின் கைபேசி எண்ணையும் கடன் கோப்பில் குறித்துக் வைத்துக் கொள்ள வேண்டும். கடன்தாரர் அனைவருக்கும் கடன் வழங்கியதற்கான குறுந்தகவல் வசதியினை (SMS Alert) ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
- vi. நபர் பிணையத்தின் பேரில் வழங்கப்படும் கடன்களை தினசரி வங்கியின் தலைமை அலுவலகம் கண்காணித்திட வேண்டும். இதில் தவணை தவறிய கடன்களை வசூலிக்க உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- vii. நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக் குறியீட்டை காட்டிலும் அதிகளவில் கடன் வழங்கும் கிளைகள், அவ்வாறு கடன் வழங்க, திருத்திய குறியீட்டினை தலைமையகத்திலிருந்து பெற்ற பின்னரே வழங்க வேண்டும்.
- viii. தொடர் தணிக்கை (Concurrent Audit) தொடர்புடைய மாதத்திலேயே முடித்திட வேண்டும். மேலும் வங்கியில், தொடர் தணிக்கை மேற்கொள்ளும் தணிக்கையாளர் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில், தொடர் தணிக்கை அறிக்கையினை மேலாண்மை இயக்குநர் ஆய்வு செய்து ஆய்வுரை வழங்க வேண்டும். தொடர் தணிக்கையாளரால் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், மேலாண்மை இயக்குநரால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ix. தவணை தவறிய கடன்களை குழு அமைத்து முன்று மாதங்களுக்கு ஒரு முறை 100 சதவிகித ஆய்வு செய்ய வேண்டும். தற்போது நிலுவையுள்ள கடன்களின் கடன் கோப்புகளையும் 100 சதவிகிதம் ஆய்வு செய்ய வேண்டும்.
- x. தவணை தவறிய கடன்களுக்கு உரிய சட்டபூர்வ தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
- xi. ஏதேனும் ஓர் கிளையில், சிறுவணிகர் கடன் போன்ற நபர் பிணையத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கடன்கள் குறுகிய காலத்தில் மிக அதிகமாக வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக அக்கடன்களை 100 சதவிகிதம் ஆய்வு செய்து, அனைத்து கடன்களும் உண்மையான கடன்தாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்திட வேண்டும்.

- xii. கடன் பெறும் கடன்தாரர்கள்/ வங்கிக்கு கணக்கு துவங்குவோர் வங்கிக்கு நேரில் வந்து கடன் பெற / கணக்கு துவக்க வேண்டும்.
- xiii. கிளைகளில் ஈடு இரசீது மூலம் (Adjustment Entries) நடைபெறும் வரவு செலவுகளை கண்காணிக்க வேண்டும்.
- xiv. கடன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விருதல் இன்றி பூர்த்தி செய்திருக்க வேண்டும். கடனுக்காக பெறப்படும் கடன் பத்திரத்தில் (புரோ நோட்) வருவாய் அஞ்சல் வில்லை (Revenue Stamp) ஒட்டி, கடன்தாரர் கையொப்பம், ஜாமீன்தாரர் மற்றும் சாட்சிகள் கையொப்பம் பெற வேண்டும். கடன் பத்திரங்களை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.

01.11.2019-ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட கடன்களுக்கு, இணைப்பில் கண்டுள்ளவாறு கடன் பெற்றதை தெரிவிக்கும் அறிவிப்பு (Loan Intimation Notice) அனுப்பிவைத்த பிறகு, ஏதாவது ஒரு கடனுக்கான இதன் ஒரு நகலை அனைத்து கிளைகளும் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். மேலும் இந்த சுற்றறிக்கையை பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை மறு தபாலில் தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும்.

ஒம்./-கி.ரேணுகா
இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர்.

இணைப்பு :-

கடன் பெற்றதை தெரிவிக்கும் மாதிரி அறிவிப்பு

பெறுதல் :-

1. அனைத்து கிளை மேலாளர்கள்
2. அனைத்து கள மேலாளர்கள்
3. அனைத்து தலைமையக பிரிவு மேலாளர்கள்
4. உட்பரிசோதகர்கள், தருமபுரி / கிருஜ்ணகிரி

நகல் :-

1. கூட்டுறவு துணை தணிக்கை இயக்குநர், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தருமபுரி
2. துணைப்பதிவாளர், தருமபுரி/கிருஜ்ணகிரி/ஓசூர்
3. இணைப்பதிவாளர், தருமபுரி/கிருஜ்ணகிரி
4. பொது மேலாளர்/ இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் / தலைவர் அவர்களின் மேசைக்கு

/உண்மை நகல்/

மேலாளர்(தருமபுரி)
11/11/19